



இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் பாராளுமன்றம்

1982 ஆம் ஆண்டின் 50 ஆம் இலக்க,
ஆவணப் பதிவு (திருத்தச்) சட்டம்

[1982, திசெம்பர் மாதம் 30 ஆந் தேதி அத்தாட்சிப்படுத்தப்பட்டது.]

அரசினர் ஆணைப்படி அச்சிடப்பட்டது.

1982, திசெம்பர் மாதம் 31 ஆந் தேதிய இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின்
வர்த்தமானப் பத்திரிகையின் II ஆம் பகுதிக்குக் குறைநிரப்பியாக வெளியிடப்பட்டது.

இலங்கை அரசாங்க அச்சுத் திணைக்களத்திற் பதிப்பிக்கப்பெற்றது.

கொழும்பு அரசாங்க வெளியீட்டலுவலகத்திற் பெற்றுக்கொள்ளலாம்.

1982 ஆம் ஆண்டின் 50 ஆம் இலக்க, ஆவணப் பதிவு
(திருத்தச்) சட்டம்

[1982, திசம்பர் மாதம் 30 ஆம் தேதி அத்தாட்சிப்படுத்தப்பட்டது.]

14/77

ச. வ.—ஒ. —————

1290

ஆவணப் பதிவுக் கட்டளைச் சட்டத்தைத் திருத்துவதற்கானதொரு
சட்டம்.

இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் பாராளுமன்றத்தினால் பின்
வருமாறு சட்டமாக்கப்படுவதாகுக:—

1. இச்சட்டம் 1982 ஆம் ஆண்டின் 50 ஆம் இலக்க, ஆவணப் பதிவு
(திருத்தச்) சட்டம் என எடுத்துக்காட்டப்படலாம்.

2. இதனகத்துப்பின்னர் “முதன்மைச்சட்டவாக்கம்” எனக் குறிப்பிட்டு
செய்யப்படும் ஆவணப் பதிவுக் கட்டளைச்சட்டத்தின் 13 ஆம் பிரிவு, இத்
தால் பின்வருமாறு திருத்தப்படுகின்றது:—

(அ) அப்பிரிவின் (5) ஆம் உட்பிரிவை நீக்கிவிட்டு அதற்குப் பதிலாக
பின்வரும் உட்பிரிவை இடுவதன்மூலமும்:—

“(5) இப்பிரிவின் முற்போந்த ஏற்பாடுகளால் தேவைப்படுத்
தப்பட்ட விபரங்களைக் குறிப்பிடாத சாதனமொன்றை (விருப்
பாவணம் ஒன்றைத் தவிர்த்த சாதனமொன்றை) பதிவதற்கு
ஒவ்வொரு பதிவாளரும் மறுத்தல் வேண்டும்.”;

(ஆ) அப்பிரிவின் (5) ஆம் உட்பிரிவை உடனடுத்து, பின்வரும் புதிய
உட்பிரிவுகளை உட்புகுத்துவதன் மூலமும்:—

“(5அ) ஐந்தாம் உட்பிரிவின் கீழ் பதிவாளரின் முடிபினால்
இன்னலுறும் எவரேனும் ஆள், அத்தகைய முடிபு அவருக்குத்
தெரிவிக்கப்பட்டு முப்பது நாட்களுக்குள் பதிவாளர் தலைமையதி
பதிக்கு மேன்முறையீடு செய்யலாம்; பதிவாளர் தலைமையதிபதி
திருப்திப்படும்படி பின்வருவன காண்பிக்கப்பட்டால், அர
வது—

(அ) அவ்விவரமானது நியாயமான அளவு நிச்சயத்துடன்
காணியை இனம் கண்டுகொள்வதற்குப் போதுமானதென;
அல்லது

(ஆ) தேவைப்படுத்தப்பட்ட விபரங்களைச் சாதனத்தில் உட்
புகுத்துவது நடைமுறையிற் சாத்தியமானதல்லதென,
காண்பிக்கப்பட்டால் அவர் அத்தகைய முடிபை வேறுபடுத்த
லாம் அல்லது நேர்மாறுக்கலாம்.

(5ஆ) (5அ) என்னும் உட்பிரிவின் கீழ் பதிவாளர் தலைமையதி
பதியின் முடிபினால் இன்னலுறும் எவரேனும் ஆள், அத்தகைய
முடிபு அவருக்குத் தெரிவிக்கப்படும் தேதியிலிருந்து முப்பது
நாட்களுக்குள் அத்தகைய முடிபை வேறுபடுத்துமாறு அல்லது
நேர்மாறுக்குமாறு இறைஞ்சிக்கேட்டு பதிவாளர் தலைமையதி
பதிக்கெதிரான துடர்ச்சி ஒன்றை நியாயாதிக்கம் கொண்டுள்ள
மாவட்ட நீதிமன்றம் எதிலும் தொடுக்கலாம்.”; அத்துடன்

(இ) அப்பிரிவின் (6) ஆம் உட்பிரிவை நீக்கிவிட்டு அதற்குப் பதி
லாக பின்வரும் உட்பிரிவை இடுவதன் மூலமும்:—

“(6) இக்கட்டளைச்சட்டம் தொடங்கியதன் பின்னர்
எழுதி நிறைவேற்றப்பட்ட அல்லது செய்யப்
பட்ட சாதனமொன்று சம்பந்தமான காணியின்

சுருக்கப் பெயர்

117 ஆம் அத்தி
யாயத்தின்
13 ஆம் பிரி
வைத் திருத்த
தல்.

விவரணம் அந்தச் சாதனத்திற்கான அட்டவணை யிற் கூறப்படாதுள்ளவிடத்து, செலுத்தப்படற் பாலதாகவுள்ள வேறேதேனும் கட்டணத்துடன் சேர்த்து மேலதிகமாக பத்து ரூபா கொண்ட ஒரு கட்டணம் பதிவுசெய்தலுக்குச் செலுத்தப்படற் பாலதாதல் வேண்டும் :

ஆயின், இந்த உட்பிரிவில் உள்ள எதுவும், இக் கட்டளைச் சட்டம் தொடங்கிய பின்னர் செய்யப் பட்ட அல்லது எழுதிநிறைவேற்றப்பட்ட ஏதே னும் அரசு காணி அளிப்புக்கு அல்லது அரசு காணிக் குத்தகைக்கு ஏற்புடையதாவதாக அல் லது அது அத்தகைய அளிப்பையோ, குத்தகை யையோ பாதிப்பதாகப் பொருள் கொள்ளப்படுத லாகாது.”.

முதன்மைச் சட்டவாக்கத் தின் 35 ஆம் பிரிவைத் திருத்துதல்.

3. முதன்மைச்சட்டவாக்கத்தின் 35 ஆம் பிரிவு அப்பிரிவின் (1) ஆம் உட்பிரிவை நீக்கிவிட்டு அதற்குப் பதிலாகப் பின்வரும் உட்பிரிவை இடு வதன்மூலம் இத்தால் திருத்தப்படுகின்றது :—

“(1) ஏதேனும் சாதனத்தைப் பதிவுசெய்கையில், (இக்கட்டளைச் சட் டம் தொடங்குவதற்கு முன்னர் பதிவுசெய்யப்படினுஞ்சரி பின்னர் பதிவு செய்யப்படினுஞ்சரி) ஏதேனும் தப்பு அல்லது தவிர்ப்பு செய்யப்பட்டுள் ளது எனப் பதிவாளர் தலைமையதிபதி திருப்பிப்படும் வகையிற் காண் பிக்கப்பட்டுள்ளவிடத்து, பதிவாளர் தலைமையதிபதியானவர் விதித் துரைக்கப்பட்ட படிவத்திலமைந்த எழுத்திலான அறிவித்தலை பின்வரு வோர்க்கு விடுத்தல்லென்றும்; அநாவது—

- (அ) உறுதி ஒன்றின் விடயத்தில், அதன் திறத்தவர்களுக்கு; அல்லது
- (ஆ) மாணசாதனமொன்றின் விடயத்தில், விடயத்திற்கேற்ப, நிறை வேற்றுநருக்கு அல்லது நிருவாகிக்கு; அல்லது
- (இ) வேறேதேனும் சாதனத்தின் விடயத்தில், அதைப் பதிவுசெய்வதற் கெனச் சமர்ப்பித்த ஆளுக்கு,

விதித்துரைக்கப்பட்ட படிவத்திலமைந்த எழுத்திலான அறிவித்தலை விடுத்தல் வேண்டுமென்பதுடன், அத்தகைய தப்பு அல்லது தவிர்ப்பு திருத்தப்படவேண்டுமெனக் கட்டளையிடலாம்; அப்போது அத்திருத்த மானது சம்பந்தப்பட்ட பதிவாளரால் விதித்துரைக்கப்பட்ட முறையில் செய்யப்படவேண்டும்; ஆனால் திருத்தம் செய்யப்படமுன்னர் ஈட் டப்பட்டுவிட்ட ஏதேனும் முந்தாரிமை இத்தகைய திருத்தத்தினால் பாதிக்கப்படுதல் ஆகாது :

ஆயின், மேற்சொல்லப்பட்டவாறு அறிவித்தலொன்று எந்த ஆளுக்கு அல்லது திறத்தவருக்கு விடுக்கப்பட்டிருக்கவேண்டுமோ அந்த எவரே னும் ஆள் அல்லது திறத்தவர் இறந்துள்ளமை காரணமாக அல்லது சட்டவழி இயலாமை காரணமாக அல்லது எத்தன்மைத்தானது மான வேறேதேனும் போதிய காரணத்தினால், அத்தகைய அறிவித்தலை விடுக்கமுடியாதுள்ளதென்று அக்கறைகொண்ட எவரேனும் ஆள் பதி வாளர் தலைமையதிபதி திருப்பியுறும் வண்ணம் எண்பித்தால் பதிவாளர் தலைமையதிபதி, அத்தகைய ஏதேனும் சாதனத்தைப் பதிவுசெய்கையில் ஏற்பட்ட தப்பை அல்லது தவிர்ப்பைத் திருத்துவதற்கான கட்டளை யொன்றை அதே பயன்கொண்டதாக ஆக்கலாம்.”.